

அத்தியாயம் 8 வகுப்பு மிக்சோஃபைசியே

(நீலப்பகும் பாசிகள்)

1. இவை (நீலப்பகும்பாசிகள்) சயனோஃபைசியே என்றும் அழைக்கப் படுகின்றன. பெரும்பாலும் நன்னர் குளங்களில் வசிக்கின்றன. சில சிற்றினங்கள் கடல்நிலையும் வசிக்கின்றன. பணி மலைகளிலும், வெப்ப நீருற்றுகளிலும் கூட இவை வசிக்கின்றன.
2. இவ்வகை பாசிகளின் செல்களில் C-ஃபைகோ கயனிள், எனும் நீல நிறமிகளும், C-ஃபைகோ ஏதிரிள் எனும் சிகப்பு நிறமிகளும் உள்ளன.
3. செல்களிலும் நியுக்னியல் கிடையாது. ஒரு DNA இழை மட்டும் சென்ட்ரோபிளாசத்தில் உள்ளது. அதே போல கணிகங்கள் கிடையாது. நிறமிகள் சென்ட்ரோபிளாசத்தில் விரவியுள்ளன. பிளாஸ்டிகள் மற்றும் பைபிளாஸ்டிகள் இல்லை. எனவே நீலப்பகும் பாசிகள் புரோகோஃபோ. செல்கள் எனப்படும்.
4. இப்பாசிகளின் உடலம் தனிசெல், காலனி அல்லது இழை வகையைச் சேர்ந்தவை. இவை பெரிதாக வளர்வதில்லை. உடலம் ஜெலாட்டன் எனும் வகை பிகபிகப்பான பொருளால் குழப்பட்டுள்ளது.
5. ஹெட்டரோசில்ட் (Heterocyst) எனும் அமைப்பு இவ்வகை பாசிகளில் மட்டுமே உண்டு. இவற்றின் உண்மையான தன்மை இன்றும் புரியாத புதிராகவே உள்ளது.
6. பாலின இனப்பெருக்கம் நடைபெறுவதில்லை. கசையிழை கொண்ட இனவிருத்தி செல்கள் கிடையாது. ஹார்மகோன்கள், எண்டோஸ்-போர்கள் போன்ற ஸ்போர்கள் மூலம் இனவிருத்தி நடைபெறுகிறது.
7. சில நீலப்பகும் பாசிகள் வளிமண்டல நெட்ரஜனை நிலை நிறுத்துபவை.

1. ஆசில்லடோரியா

வகுப்பு : மிக்சோஃபைசியே குழுமம் : நாஸ்ட்டகேல்ஸ்


குழுமப்பம்: ஆசில்லடோரியேசி

வாழ்ந்தம்

(இது ஒரு நீலப்பகும் பாசி. பெரும்பாலும் தேவ்வியுள்ள நன்னர் குட்டைகளில் வசிக்கிறது. சில சிற்றினங்கள் குடாள உற்று நிர்க்களிலும் வசிக்கின்றன.)

வர்சலை

இது டாஸம் ஒரு வாய்விலைமந்த செல்களானது இழைகளாகும். நாகோம்கள், மழு சில்லேஜ் எனும் பொருளாளர்ன் உறையால் குழப்பட்டுள்ளன. டாகோமின் அனைத்து செல்களும் செல் பிரிதல், வளர்தல் போன்ற தன்மை கொண்டவை. டாகோமின் முனிசெல் ஒரு சிறு முடியால் பாதுகாக்கப்படுகிறது. இம்முடி கேவிப்ட்சா எனப்படும். சில சிற்றினங்களில் டாகோமின் நுனிப்பகுதி வளைந்து காணப்படுகிறது.



படம் 19. ஆசில்லடோரியா. (A) லீல இழைகள் (B) லீல செல்கள் பெரிதாக்கப்பட்டது. (C) ஹார்மகோன்.

செல் அமைப்பு

ஆசில்லடோரியாவின் செல் புரோகேரியோ செல்களின் பண்புகளைக் கொண்டுள்ளது.) இச் செல்களில், நியூக்ளியசிர்கு உறை கிடையாது ஆறுஷ்பாலவே கோல்டி உறுப்பு, ஸெட்டோகாண்ரியா, குங்ளாரோப்பிளர்ஸ் எண்ட்ரோபிளாச வகைப்பின்னல் போன்றவையும் கிடைப்பாது.) ஆனால் செல்களில் நாபோகோம்கள் உள்ளன. (செல்லின் மையப்பகுதி நிறமறந காணப்படுகிறது. இங்குதான் DNA உள்ளது. செல்லின் வெளிப்புறம்

A63

குரோமேபிளாசத்தில் ஒளிச்சேர்க்கைக்குரிய நிறுமிகள் உள்ளன. இது தவிர செல்லினுள் சையணோபைசியின் ஸ்டார்ச் எனும் சேமித்த உணவுப் பொருட்களும் காணப்படுகின்றன. ஒளிச்சேர்க்கை நிறுமிகள் என்று பார்த்தால் குரோமோஃபில்-R, B-கேரோட்டன், மற்றும் C-பைகோ கையளின், C-பைகோ எரித்ரின் மற்றும் சில சாந்தோஃபில்கள் முதலியன காணப்படுகின்றன.)

வளர்ச்சி

(ட்ராகோயின் இடைப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி ஏற்படும். இது இணாக்கேலரி (intercalatory) வளர்ச்சி எனப்படும். வளர்ச்சியின் போது நிகழும் செல்பிரிதல் ஒருவகை எனிய மைட்டாசிஸ் என்று சிலரும், ஏமைட்டாசிஸ் என்று சிலரும் கருதுகின்றனர். செல்பிரிதலின் போது, ஒரு குறுக்குச் சுவர் வெளியே இருந்து உள் நோக்கி வளர்ந்து தாய் செல்லவ இரண்டாகப் பிரித்து இரண்டு சேம் செல்கள் தோன்றுகின்றன.)

இனப்பெருக்கம்

ஆசில்லடோரியாவில் உடல் இனப்பெருக்கம் (Vegetative reproduction) மட்டுமே நடைபெறுகிறது. பாவிலா மற்றும் பாவின இனப்பெருக்கங்கள் நடைபெறுவதில்லை. உடல் இனப்பெருக்கம் ஹார்மகோன்ஸ் தோன்றுவதீன் மூலம் நடைபெறுகிறது) ஹார்மகோன்ஸ் அன்பவை உண்மையில் ஆசில்லடோரிய உடலத்தின் சிறு துண்டுகளே இப்பாசியின் உடலம் வளர்ச்சியடையும் போது, ட்ராகோயில் இங்குமங்குமாக சில செல்கள் மட்டும் பலவினமடைந்து இறக்கின்றன. அப்படி இறக்கும் செல்களை மியூசில்லேஜ் எனும் பொருள் நிரப்புகிறது. இங்களும் இறந்த, (மியூசில்லேஜால் நிரப்பப்பட்ட) செல்கள் நெக்ரியா (Necridia) என்றழைப்பார்) நெக்ரிடிய செல்களுக்கு இருபக்கமும் உள்ள பிரிருள்ள செல்களின் அழுத்தத்தினால், நெக்ரிடிய செல்களின் உள்ளே மியூசில்லேஜ் விம்முவதால் இச்செல்கள் பிளவுபட்டு, ஆசில்லடோரிய காகோம் பல துண்டுகளாக மாறுகின்றன. ஓவ்வொரு துண்டும் ஒரு ஹார்மகோனியமாகும். பின்னர் ஹார்மகோனிய செல்கள் மேலும் குப்படைந்து முழு ட்ராகோமாக மாறுகின்றன.

2. நாஸ்டாக்

எக் ரது. வகுப்பு : மிக்சோபைசியே குழுமம் : நாஸ்டகேல்ஸ் குடும்பம்: நாஸ்ட்டகேரி

ஸ்ட். ராழிடம்

இது ஒரு நீலப்பகுப்பாசி. அதிகமாக நெல் வயல்களில் வசிக்கிறது. அறு மிக்கு வளரியண்டல் நெட்டாஜனை நிலைப்படுத்துகின்றன. இது நீரிலும் புறம் ஸத்திலும் வாழும் தன்மை உடையது, ஈரமான மண்ணிலும் உதிர்ந்த